

SPACE SCOOP

Bringing news from across the Universe to kids all around the world



பிராத்தானிய விண்வளி வீரர் சர்வத்தேச விண்வளி நிலையத்திற்கு சலெக்கிறார்



நமது பழங்குடியின் அதன்கூட்டுரை சாற்றிவராம் ஆயிரக்கணக்கான உலடோ கை சமீமதிகளால் முடிப்பட்டாள்ளதா. தவிர்க்காம் இனபைபாக்களை வழங்காவதில் இராந்தா, காலநிலையை எதிர்வாக்குறைவதா வரை, ஒவ்வொரு சமீமதிக்காம் தனித்தாவமான தவிர்க்காம் காலநிலையை எதிர்வாக்குறை உண்டா. அதிலாம் காறிப்பாக ஓரா சமீமதி — சர்வத்தேச விண்வளி நிலையம் சிறப்பா மிகக் கூன்றா. மனிதன் உராவாக்கிய சமீமதிகளில் மிகப்பெரிய சமீமதி இதாவாகாம், மலோம் மனிதர்கள் வசிக்கக்கூடிய ஒரு சமீமதி இதா மட்டமானாலும்!

சர்வத்தேச விண்வளி நிலையத்தில் (பெருமையாக ISS [International Space Station] என அழைக்கப்படாம்) 10 பாரே வரை ஒரு நாளே நான்தேசு தங்க மாப்பாம். தற்போதை அங்கே 6 ஆய்வாளர்கள் தங்கி அங்கிராக்காம் ஆய்வாக்குறைத்தில் வலேன் சமீக்கின்றனர். அந்த ஆறா பாரே ஒராவர் பிராத்தானியாவசை சரேந்த Major Tim Peake, இவர் கடந்த 20 வருடங்களில் விண்வளிக்காச் சல்லாம் மாதலாவதா பிராத்தானியாவார்.

நான்தேசு, சூரியால் விண்கலத்தின் மலிலம் விண்ணாக்கா சென்ற தீம், எட்டா மனித்தியாலங்களின் பின்னர் சர்வத்தேச விண்வளி நிலையத்தை அடைந்தார். ISS ஜீ அடையாம் படோதை சில கோ மாநாகள் ஏற்பட்ட படோதை அங்கிலம், திறமை வாய்ந்த காழு சிக்கல்களை களநெந்தா வெற்றிகரமாக ISS இல் நாழிநெந்தனர்.

தீம் இனி அவரதா வலேயைத் தவிர்க்காவார். அடாத்த ஆறா மாதங்களாக்கா அவரதா தனிப்பட்ட திட்டமான Principia என்கிற திட்டத்தை நடமொறப்படாத்தாவார். Principia என்ற பயெர் ஈர்ப்பாவிச்சைக்களைக் கண்டறிந்து பாகுவாய்ந்த பிராத்தானிய விஞானியான ஜௌகாக நியாடன் எழுதிய பாதத்தக்தின் ஞாபகார்த்தமாக வகைக்கப்பட்டாள்ளதா.

இந்தத் திட்டத்தின் பகுதியாக, ஒரா டஜன் பரிசு கோதனைகளை பழுவியில் இராக்காம் ஆய்வாளர்கள் சார்பாக Tim மறேக்க மாநாக மாநாக செய்வார். இந்தத்தக் காழுகளை வளர்ப்பதா, சிரமமான வளைகளில் எப்படி மலினை தவிர்க்க மற்றும் பாதிய உலடோ கோக்கு ஒன்றை உராவாக்காதல் என்பன அவற்றாள் சில.

எதிர்காலத்தில் சுற்றியத்தெ காத்தியை ஆய்வா சமீவதற்கான தவிர்க்காம் ரூபாப்பம் பற்றியாம் Tim ஆய்வாகளை செய்வார். இந்த ஆய்வில், பழுவியில் இராக்காம் ரூபாப்பம் கோக்களை விண்வளியில் இராந்தா Tim கட்டாப்படாத்தாவார். இந்தத் தவிர்க்காம் ரூபாப்பம் பயன்படாத்தி, சவுவாயின் மறேப்ரப்பில் இராக்காம் ரூபாப்பம் கோக்களை, சவுவாயசை சாற்றிவராம் விண்கலத்தில் இராந்தா விண்வளி வீரர்கள் கட்டாப்படாத்தலாம்.

COOL FACT

ஜௌகா ஈர்ப்பாவிச்சையில் உடலை ஆரோ கோக்கியமாக வதைத்திருத்தல் சிரமமான காரியமாகாம். எழுதிந்தா நிற்கவே கோ, எவற்றையாவதா தலக்க மாபியாதா என்கிற கட்டாயம் இராக்காம் படோதை, திட்டமான நிலையை உடலைப் பணோதல் கபினமான விடயம். ஆகவே உடலை ஆரோ கோக்கியமாக வதைத்திருத்த தீம் Tim சர்வத்தேச விண்வளி நிலையத்தில் மரதன் ஒட இராக்கிறார் — அதாவதா 42 கிமீ!





More information about EU-UNAWE
Space Scoop: www.unawe.org/kids/